

# முதலாம் தவணைப் பரீட்சை-2020

தி/ கிண்/ அல்-றவ்ளா வித்தியாலயம்

புவியியல்-தரம் 08

பெயர்:

02 மணித்தியாலயம்

## பகுதி 01

01 சரியான விடையின் கீழ் கோடிடுக.

01. வானில் மின்னுகின்ற பொருளாகக் கருதப்படுவது பின்வருவனவற்றுள் எது?

i. கோள்கள் ii. உப கோள்கள்

iii. குறுங் கோள்கள் iv. நட்சத்திரம்

02. சூரியனின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை யாது?

i.  $6000^{\circ} C$  ii.  $7000^{\circ} C$

iii.  $15,000^{\circ} C$  iv.  $9000^{\circ} C$

03. புறக் கோள்களுள் மாத்திரம் உள்ளடங்குபவை பின்வருவனவற்றில் எவை?

i. புதன், வெள்ளி ii. வியாழன், சனி

iii. யுரேனஸ், செவ்வாய் iv. புவி, சனி

04. அகக் கோள்கள் எவ்வகையான பாறைகளால் ஆனது?

i. கருங்கல் ii. சிலிக்கேற்

iii. சுண்ணாம்பு iv. பெல்ஸ்பார்

05. கிழக்கிலிருந்து மேற்காக சுழல்கின்ற கோள்களை மாத்திரம் உள்ளடக்கியவை பின்வருவனவற்றுள் எவை?

i. புதன், வெள்ளி ii. செவ்வாய், புதன்

iii. யுரேனஸ், வெள்ளி iv. புவி, வெள்ளி

06. புவியின் மத்திய கோட்டு விட்டம்

i 12757km ii 12714km iii 40,077 km iv 39,943 km

07. புவி எத்தனை நேர வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

i 12 ii 24 iii 36 iv 48

08. சூரியன் மகரக் கோட்டில் உச்சம் கொடுக்கும் காலப்பகுதி

i மார்ச் 21 ii டிசம்பர் 22 iii ஜூன் 21 iv செப்டம்பர் 23

09. வளிமண்டலத்தில் நைதரசன் வாயுவின் சேர்க்கை

i 78.09      ii 20.95      iii 0.93      iv 0.03

10 புவியின் மொத்த நீர்ப் பரப்பு

i 29%      ii 71%      iii 78%      iv 22%

02x10=20

02.சரியான விடையைப் புள்ளிக் கோட்டில் எழுதுக.

1. ஞாயிற்றுத் தொகுதியில் முதன்மையானது.....ஆகும்.
2. புவி தன்னைத் தானே சுற்றுதல்.....எனப்படும்.
3. கோள்களை அகக் கோள்கள், .....என 2 வகைப்படுத்த முடியும்.
4. செவ்வாய்க் கோளானது செந்நிறமாகக் காணப்படுவதனால்.....என அழைக்கப்படுகிறது.
5. புறக் கோள்களில் முதவாவது கோளாக.....விளங்குகின்து.
6. மேற்கிலிருந்து கிழக்காக வரையப்படும் கோடுகள்.....எனப்படும்.
7. நான்கு வடங்களுக்கு ஒருமுறை வரும் நீளாண்டு.....வருடம் எனப்படும்.
8. புவியில் நீரானது.....வடிவங்களில் காணப்படுகின்றது.
9. சந்திரனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்கள்.....கொண்டாடுகின்றனர்.
10. புவியானது.....உப கோளாகக் கொண்டுள்ளது.

02x10=20

## பகுதி 02

- .எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

01

- I. ஞாயிற்றுத் தொகுதி என்றால் என்ன? அதில் உள்ளடங்கியுள்ள கோள்களை ஒழுங்குமுறையில் குறிப்பிடுக.
- II. ஞாயிற்றுத் தொகுதிக்குரிய வான்பொருட்கள் 05 ஐக் குறிப்பிடுக?

12 புள்ளிகள்

02

- I. கோள்கள் என்றால் என்ன?
- II. கோள்களை அதன் உப கோள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக.
- III. கோள்களும் நட்சத்திரங்களும் ஒன்றிலிருந்து ஒன்று எவ்வாறு வேறுபடுகின்றன.

12 புள்ளிகள்

03

- I. சூரியனின் விஷேட அம்சங்கள் 03 ஐக் குறிப்பிடுக.
- II. புளூட்டோ கோள் அந்தஸ்தை இழந்தமைக்கான காரணத்தைக் குறிப்பிடுக.
- III. அகக் கோள்கள் என்றால் என்ன? அவற்றுள் அடங்கும் கோள்கள் 03 ஐக் குறிப்பிடுக.

04

12புள்ளிகள்

- I. புவி ஏனைய கோள்களில் இருந்து எவ்வாறு விஷேடத்துவம் வாய்ந்நது, விளக்குக.
- II. ஞாயிற்றுத் தொகுதி தொடர்பான நம்பிக்கைகள் 02 தருக.
- III. சூரியன் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படும் பண்டிகைகள் 03 ஐப் பெயரிடுக.

05

12 புள்ளிகள்

- I. புவிச் சுழற்சி மற்றும் சுற்றுகை என்பதனை வரைவிலக்கணப்படுத்துக?
- II. புவியின் பிரதான நான்கு பருவ காலங்களும் யாவை?
- III. வளிமண்டலத்தின் முக்கியத்துவம் 03 ஐக் குறிப்பிடுக?

12 புள்ளிகள்

# 2025

## 1ம் தவணை வகுப்புகள்

தரம் 6 முதல் 11 வரையான  
மாணவர்களிற்கான தமிழ் மற்றும் ஆங்கில  
மொழிமூல வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன.

ஆரம்பம் 01.01.2025



இலங்கையின் எப்பாகத்திலிருந்தும்  
Zoom app மூலம் எமது வகுப்புகளில்  
இணைந்து கொள்ள முடியும்.

அனைத்துப் பாடங்களும் ஒரே கல்வி நிறுவனத்தின் கீழ்...



Education  
**கல்வி** Kalvi.lk  
අකමර



Whatsapp  
**075 287 1457**